

6. புகழ்

புகழே, புகழே, புகழே
 புகழுக் கேயேங்க் புரையுண் டாயின்
 இகழே, இகழே, இகழே.

கருத்து : ‘புகழெனின் உயிரையும் கொடுக்குவர்’ என்பது நம் சங்க இலத்கியம் காறும் செய்தி ஆகவே புகழ் என்பதனை மனித சமுதாயம் தன் உயிரை விடவும் மேலானதான மான உணர்ச்சியோடு தொடர்பு கொண்டு போற்றி வருகின்றது. ‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்பதும் அவ்வகையினதே. எனவேதான் பாரதியும் நாம் நம் வாழ்க்கையை புகழுடையதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதாவது குறை ஏற்பட்டால் அது தீராத இகழைத் தந்துவிடும் என்று உணர்த்துகின்றார்.

7. உறுதி

உறுதி, உறுதி, உறுதி;
 உறுதிக் கேயேங் உடைவுண் டாயின்
 இறுதி, இறுதி, இறுதி.

கருத்து : ‘உறுதி’ என்பது இருநிலையில் உள்ளது ஒன்று மன உறுதி, மற்றொன்று உடல் உறுதி. மனஉறுதி ஒரு கட்டிடத்தின் கடைக்கால் போன்றது. உடல் உறுதி அதன் மேல் எழும்பிய கட்டிடம் போன்றது. இரண்டும் சரியாக அமைந்தால்தான் அழகு மிகிரும். அதிலும் மனம் உறுதியாக இருந்தால் உடலில் வலிமை தானாக வந்துவிடும். எனவேதான் பாரதியே ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றும் ‘வொழுதை முடிந்து வேண்டும்’ என்றும் பாடுகின்றார். அப்படிப்பட்ட உறுதியோடு இருந்தால்தான் நம்மை எதிர்கொண்டுவரும் தலைகளை நாழும்

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமொன்பதில்லையே
உத்திட்டி தூ வாணிடிற்கு ஸ்முகின்ற போதிலூம்

அச்சமில்லை’

என்று எதிர்ப்புக் குரல் கொடுக்க முடியும். இல்லை என்றால் நாம் துவண்டுவிடும் சமயங்களில் சிலநேரம் மரணம்கூட நேரலாம். இதனையே உறுதி இல்லையாயின் இறுதிநேரும் என்று கூறுகின்றார்.

கி. கூடல்

கூடல், கூடல், கூடல்;
கூடுப் புன்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல்.

கருத்து : அகப்பொருளில் அதிக இன்பம் தருவது கூடல் நிகழ்வு மட்டுமே. அது களவு நிலையானாலும் கற்பு நிலையானாலும் சேர்ந்துப் பின் அவன் பிரிந்து சென்றால் அது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எனவேதான் சங்க இலக்கியங்கள் ‘பிரிவு’க்கென்று ஒரு திணை அமைத்துப் ‘பாலையின்’ கொடுமையாக்கிப் பார்க்கின்றன.

ஓ. குழல்

குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுஸ் காலை,
விழலே, விழலே, விழலே.

கருத்து : குழல் என்பதனையும் இரண்டு பொருள் நிலையில் கொள்ளலாம். இசைக் கருவிகளில் ஒன்று குழல். மற்றொன்று சூந்தல். அவ்வகையில் இசைக் கருவியாகிய புல்லாங்குழலுக்கு நல்ல மூங்கில் வேண்டும். குழல் செய்ய முடியாது. காற்று பினவுப்பகுதிகளிலும் குழல் செய்ய முடியாது. தராமல் வீணாகி வெளிப்பட்டுச் சரியான இசையைத் தராமல் வீணாகி

வே

வல்

வல

ஏம்

வின்

வது

கற்ப

நால்

தும்.

ஒரு

கிப்

ருள்

ன்று

சைக்

டும்.

நல்ல

வும்

ஊகி

விடும். அவ்வாறே கூந்தலில் பிளவுகள் ஏற்பட்டதால் அக்ஷந்தல் வரைந்திலை காணாமல் உதிர்தல் தன்மையோடு இருக்கும். இந்நிலைகளை ஒட்டியே குழங்கினாகும் வழிநிலைத் சூறுகின்றார்.

மேற்கொண்ண இப்பகுதியில் பாரதியார் குயிலின் வாயிலாகக் காதல், அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், குழல் என்ற பொருள்களைப் பாடுவதாக அமைத்துள்ளார். இது குயில் நல்ல பொது அறிவுத்திறன் வாய்க்கப் பெற்றிருந்ததை உணர்த்துவதாகவே உள்ளது. மேலும் நல்ல தமிழ்ச் சொற்கள் சிறந்த முறையிலும் எனிய முறையிலும் கவிதையாக்கப் பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

3. குயிலின் காதல் கதை

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மவனம் இயன்றதுகளை. மற்றுக்கோர் இன்பவெறியுந் துயரும் இணைந்தனவால் பின்பு நூன் பார்க்கப் பெட்டக்குயிலங்கு (து) ஓன்றுல்லால் மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவும்கூவு ஒற்றைக் குயில்சோக முற்றுந் தலைகுளிந்து வாடுவது கண்டேன்: மரத்தஞ்சோ போய்ந்து “பேடே! தீரவியமே பேரின்பப் பாட்டுடையாய்! ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் தீறனுடையாய்! பீழையுனக் கெய்தீயதென்? பேசாய்!” எனக் கேட்டேன்.

(1 - 10)

குயிலின் சோகம்

கருத்து : குயில் பாடிக் கொண்டிருந்த அந்த அழகிய மோகனப்பாடல் ஒரு முடிவு பெற்றது. மோகனம் என்றால் அழகு என்று பொருள். ஆனால் இப்பாடலை மோகனராகத்தில் அமைந்தது என்ற நிலையிலும் பொருள்

கொள்ளலோம். அப்பாவின் ஒலி முடிந்தவுடன் அந்தச் சோலை எங்கும் ஓர் அனைதி நிலவியது. அந்தப் பாடலில் இன்பழும் துன்பழும் கலந்திருப்பதை உனர முடிந்தது. பாடல் முடிந்தவுடன் மற்ற பறவைகள் அனைத்தும் பறந்து அவ்விடத்தை நீங்கின. ஆனால் பாரதியார் மட்டும் தனித்திருந்த அந்தக் குயிலையே கவனித்துக் கொண் டிருந்தார்.

அக்குயில் தற்போது சோகம் மேலிட்ட முகத்துடன் தலைக்குனிந்து வாடிய நிலையில் உள்ளதனைக் கண்டு அதன் அருகில் சென்று அதனுடன் உரையாடலானார்.

‘பெண் குயிலே; செல்வம் போன்றவளே; இனிய பாடலைக் கொண்டவளே; நீ ஏழு உலகங்களிலும் இன்பமாகியத் தீயை உன் இசையின் மூலம் ஏற்றும் திறனுடையவளே; உன்தனக்கு என்ன துன்பம் எஃதியது? பேசு! என்று கேட்டார்.

குயிலின் தேவை காதல்

மாயக் குயிலதுதான் மானுடன் பேச்சீனிலேகள்
மாயச்சொல் கூற மனந்தீ யுறுதின்றேன்;
“காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையைல்
காதலை வேண்டித் தவிக்கின்றேன்” என்றதுவால். (11-14)

கருத்து : மிகவும் விசித்திரமான தன்மைகொண்ட அந்தக் குயில் மானிடர் பேசும் மொழியினில் ஒரு சொல் கூறியதனைக் கேட்ட பாரதி அந்தச் சொல்லின் மறை பொருள் உனர்ந்து மனதில் தீப்பற்றியது போன்று உனர்ந்தார். மாயக்குயில் என்றதன் காரணம் அதன் அழகிய இசைநூயறும் - உலக அறிவும் கொண்டு பாடியதன் சிறப்பு கருதியும் மற்ற பறவைகளினின்றும் வேறுபாடு உடையது என்பதனாலும் அதன் வார்த்தை மனிதர்களின் மொழியாக மட்டுமின்றி மனித மனங்களைப் போன்றே அமைந்ததனால் மனதில் திடுக்கிட்ட

உணர்வினையே மனதில் தீ என்றுமரைக்கின்றார். அப்படி என்ன சொன்னது குயில்? ‘எனக்குத் தேவை காதல் - அது இல்லாமல் போனதால் என் மனம் தவிக்கின்றது’ என்று கூறியது.

“வானத்துப் புள்ளெல்லாம் மையவூறுப் பாடுகிறாய்;
ஞானத்தீர் புட்களீலும் நன்கு சிறந்துள்ளாய்;
ஈசுவர் நீ எய்துகிலரக் காரணந்தான் யா(து)’ என்றேன்.

(15 - 17)

கருத்து : இதனைக் கேட்ட பாரதி இந்த வானில் தவமும் பறவைகள் அனைத்தும் மயங்கும் படியான இனிய இசையுடன் பாடுகிறாய். உலகில் உள்ள மற்ற பறவைகளினின்றும் நீ தனித்தன்மை பெற்று சிறந்துள்ளாய். ஆனால் உனக்குரிய காதலனை நீ அடையாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்றார்.

குயிலீன் கதை

வேதனையும் நாணமும் மிகுந்த குரலினிலே
கானக்குயிலி கதை சொல்ல வாயிற்று -

“மானக் குலைவும் வருத்தமும்நான் பார்க்காமல்,
உண்மை முழுவதும் உரைத்தீடுவேன் மேற்குலத்தீர்;
பெண்மைக் கிரஸ்கிப் ரிழூபெருத்தல் கேட்கின்றேன்.”

(18 - 22)

கருத்து : மிகுந்த வேதனையும் நாணமும் கலந்த குரலில் அந்தப் பெண் குயில் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது. இங்குக் குயிலைக் ‘குயிலி’ என்று கூறுகின்றார் கவிஞர். பெண் குயில் என்பதனால் பொருத்தமாக குயிலி என்று மனித இனத்திற்குரிய பெருமையோடு போற்றி இச்சொல்லைக் கவிஞர் பயன்படுத்தியுள்ளார். ‘உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவரே, எனக்கான அவமானத்தையும் துன்பத்தையும் எண்ணிப் பார்க்காமல் நான் எல்லாவற்றையும் உங்களிடம்

சொல்கின்றேன். பெண்ணான எனக்தாக இரக்கம் கொண்டு என்னுடைய பிழைகளை நீங்கள் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

பாரதி பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்து பெண்மைக்கு இரக்கம் காட்டிப் போற்றிப் பாடியவர். எனவே பெண்ணான எனக்கும் பிழை பொறுக்க வேண்டும் என்றதாகத் தன் உள்ளுணர்வை குயிலின் குரலில் ஏற்றிப் பாடுகின்றார் கவிஞர்.

குயில் யெற்ற சாபழும் வழழும்

அறிவும் வடிவும் குறுகி, அவனீயிலே
சீரிய தொஞு புன்னாய்ச் சீரியேன் பிறந்திடனும்
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ
யாவர் மொழியும் எளிதுண்ணாரும் பேறுபெற்றேன்,
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாம் தேந்திட்டேன்.

(23 - 27)

கருத்து : ஆறு அறிவில் குறைந்து பறவையாகவும் வடிவத்திலும் குறுகி சிறிய பறவை வடிவோடு இழிவுடன் ரான் பிறந்தேன் என்றாலும் தேவர்களின் கருணையினாலும் தெய்வத்தின் சாபத்தினாலும் நான் எல்லா உயிர்களின் மொழிகளையும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். மேலும் மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளையும் தெளிவாக அறிந்தேன்.

கிசை தோன்றும் கிடங்கள்

கனப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மருகளைடைக் காட்டும் ஓசைகளீலும்
ஆற்று நீரோசை அருவி யொலையினிலும்
நலப் பெருங்கடலைந் நேரமுமே தானிசைக்கும்
ஒலத்திடையே உதிக்கும் ஓசையினிலும்,

காலூடுப் பெண்கள் வணக்குமிழும் சௌதலினால்
ஊனுருகப் பாடுவதீல் ஊழிடுத்தேன் வாரியிலும்,
ஏற்றநிஸ்ப் பாட்டின் இசையிலிலும், புதுவலியித்தும்
கோற்றிறங்கியார் குக்குடிவுனக் கொஞ்சம் ஒலியினிலும்
கண்ணயிலுப் பார்த்து கலையிலுத்து பண்களிலும்
பண்ணை மடவார் பழுதுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வணக்கர்கள் தாழைாலிக்க
கொட்டி யிசைத்தீடுமோர் கூட்டுறைப் பாட்டினிலும்
வேயின் சூழலோடு வினைமுத வாயனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நுன்றிகளிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாலியேன்;

(28-44)

கருத்து : காட்டில் உள்ள பறவைகளின் கலகலப்பான ஓலியினிலும், மரங்களில் காற்று மோதியதனால் தோன்றுகின்ற இனிய சலசலவென்ற இசையிலும் கொட்டும் அருவியிலும் ஓடும் ஆற்றினில் தோன்றும் ஓலிகளிலும் நீலநிற தன்மை கொண்ட கடல் அலைகளின் எழுச்சியினால் எப்போதும் ஓலிக்கும் ஓலியினிலும் மானிட இனத்தில் தோன்றிய பெண்கள் மற்றவர் மனமும் உடலும் உருகும் படியாகப் பாடும் இனிய தேன் போன்ற பாடல் வரிகளிலும், ஏற்றம் இறைப்பவர்களின் ஏற்றப் பாடல்களிலும் வளையல் அணிந்த பெண்கள் நெல்லை உரலிலிட்டுக் குத்தும்போது அவர்கள் குக்குக்களென்று கொஞ்சம் ஓலியினிலும் அவ்வாறே சண்ணப் பொடிகள் இடிக்கும் பெண்களின் இனிய பாடல்களிலும் பண்ணைகளில் பாடலைத் தெரிந்து கொள்ள வேண்டி பயிற்சி செய்யும் பெண்களின் பாடல் ஓலியிலும் கூட்டமாகப் பெண்கள் சேர்ந்து தங்கள் கைகளில் அணிந்த வளையல்கள் ஓலிக்குமாறு வட்டமிட்டுக்

கும்மிகொட்டிப் பாடுகின்ற பாட க்களிலும் புல்வாங் குழலில் தொடங்கி வீணை வரையிலும் உள்ள நால்வகைக் கருவிகளையும் கொண்டு மனிதர்கள் தங்கள் வாயினாலும் கையினாலும் வாசிக்கும் பலகருவிகளினால் நாட்டிலும் காட்டிலும் எப்போதும் இனிமையாக ஒவித்துக் கொண்டிருக்கும் பாடல்களிலும் பாவியாகிய நான் சிந்தை உருகி என் மனதைப் பறிகொடுத்தேன்.

இசைதோன்றும் இடங்கள் பற்றி கூறுகின்றபோது
'வளருமொரு காதலினால் ஊனுருகப்...' என்றது,
 பெண்கள் இயல்பிலேயே மென்மையான குரல் தன்மை
 உடையவர்கள். அவர்கள் பேசுவதே இனிய இசை
 போன்றதுதான். அத்தகையவர்கள் பாடும்போது மேலும்
 இன்பத்தைத் தந்து கேட்பவர்கள் உருகும் படியாக
 இருக்கும் என்பதனைக் குறித்தே ஊனுருக என்று
 போற்றுகின்றார்.

குயிலின் மனக்காயம்

நூவும் மொழிய நடுக்கழறும் வார்த்தைகளைப்
 பாலியனந் தானிறுகப் பற்றிநீற்ப(து) என்னேயோ?
 நெஞ்சத்தே கைக்க நெடுநேரக்கு நோக்கிடுவீர்
 மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காண்டாரோ?
 “காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
 காதலை வேண்டிக் கலிக்கின்றேன்” என்றதுவே (45 - 50)

கருத்து : யாவரும் சொல்ல அஞ்சகின்ற வார்த்தை
 களையும் சொல்ல நாவே நடுக்கழறும். அத்தகைய
 சொற்களைப் பாவியாகிய நான் மட்டும் இன்னும் இறுகப்
 பற்றிச் சொல்வதன் காரணம் என்னவோ? ஆழ்ந்த
 நோக்கோடு எதனையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை
 யுடைய ஆண் தன்மையானவரே, என் மனதில் உள்ள
 நிகழ்வுகளின் எண்ணங்களை அறிய முடியவில்லையா?
 நான் காதலை எண்ணி ஏங்கிக் கூவுகின்றேன். கிட்ட

வில்லையாயின் துயரும்று இறந்திடவும் என்னுகின்ற
என் மனதின் காயங்களை உங்களால் காண முடிய
வில்லையா? என்றது அக்குயில்.

கவிஞருக்கு உண்மான காதல் உணர்வும் பிரிவும்
சீன்னக் குயிலிதனை செப்பியவப் போற்றினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுர்க்கவர
உள்ளத்தீட்டுயும் உயிரிடையும் ஆங்கந்துப்
பின்னைக் குயிலினதோர் பேச்சன்றி வேறுற்றேன்!
“காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேவ்
காதலோ காதல்” எனச் சற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில் உள்ளவீ(ு) அத்தனையும்
உள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை; (51-58)

கருத்து : சிறிய அக்குயிலின் வார்த்தைகளைக் கேட்டக் கவிஞருக்கு இனிய இசை வந்து அவர் உள்ளத்தினையும் உயிரினையும் கவர அவர் உள்ளத்திலும் காதிலும் அந்தச் சொற்களைத் தவிர வேறு ஏதும் ஒலிக்கவில்லை என்ற நிலையில் இருந்தார். ‘காதல் தான் வாழ்க்கையா? அத்தகைய காதல் இல்லையென்றால் சாதல்தான் உலக இயல்பு’ என்ற வார்த்தைகளையே பல்லவியாக மனம் என்னும் வீணையில் உடல் என்னும் வீடுமுழுவதும் ஒலிப்பது அன்றி வேறு ஒவியை அங்குக் கேட்க முடியவில்லை.

தித்தம் யயங்கித் திகைப்பொடுநான் நீஞ்றிடவும்
அத்தருணத் தேபறவை யத்தனையும் தாழ்த்திரும்பிச்
சோலைக் கிணையிலிலவல்லாம் தோன்றியொலித்தனவால்,
நீலக்குமிலும் நெடிதுயிர்த் தாஸ்(ு) ஓஃதுறைக்கும்
“காதல் வழிதான் கரடு முரடாமென்பர்;
சோதித் தீருவிழியீர் துன்பக் கடலினிலே
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்தீட்டர்;

அவ்வளவு நூற்றே (6) அவ்வாய் நான்பெறுமில்
இன்பத்திலுக்கு இடையூறு மண்டதுவே!
அன்போடு நீரிங்கே அடுத்த நான் கூம் நாளில்
உந்தால் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்!
சீத்தை பறிகொண்டு செல்கின்றீர் வகரீரேல்
ஜவி தீர்யேன், அற்றதிடுவீர் நான்காம்நாள்;
பாலியிந்த நான்காள் பத்துயுக மக்கழிப்பேன்
வென்று வருவீர், என் சிந்தையொடு போகின்றீர்,
வென்று வருவீர்” எனத் தேரைப் பெருந்துயரும்
கொண்டு ஸ்ரீகுமுலும் ஸ்ரீ மறைந்ததுக்கண (59 - 75)

கருத்து : அப்படிச் சிந்தை மயங்கி திகைப்போடு கவிஞர் நின்றிருந்த நேரத்தில் மீண்டும் அனைத்துப் பறவைகளும் திரும்பிவந்து அந்தச் சோலைகளின் கிளைகளிலெல்லாம் ஒலியெழுப்பி அமர்ந்தன. மீண்டும் அந்த நீலநிறக் குயிலும் ஏக்கத்துடன் மிகப் பெரும் முச்சினை விட்டபடி பேச ஆரம்பித்தது.

‘காதலின் பாதை மிகவும் கரடு முரடானது என்பார்கள். ஓளி பொருந்திய கண்களை உடையவர்களே துன்பக் கடலில் உள்ள என்தனைக் காக்க நல்ல வலிமையான ஒரு மரக்கலம் போன்று வந்துள்ளீர்கள். என் மனச்சுன்பம் ஆறும் பொருட்டு நான் உங்களோடு பேசிப் பெறும் இன்பத்திற்கும் தடை ஏற்பட்டதுவே. மேற்குலத் தவரே இனி நீங்கள் இதே அன்போடு மீண்டும் நான்காம் நாளில் வருவீர்களாக. மறந்து விடாதீர்கள். என்னுடைய எண்ணத்தைக் கவர்ந்து கொண்டு செல்கின்றீர்கள். அடுத்த நான்காம் நாளில் வரவில்லை யென்றால் நான் என் உயிரையே விட்டு விடுவேன். அதுவரையிலும் உள்ள நான்கு நாட்களையும் புத்து யுகமாக நினைத்துப் பொழுதினைக் கழித்திடுவேன்.